



சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம்

(மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசு)

सिद्ध केंद्रीय अनुसंधान संस्थान

(சி.சி.ஆர்.ஏ.எ., சென்னை, ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசு), அண்ணா அரசு அஸ்பத்தாலை பரिसர், அரம்பாக்கம், சென்னை - 600106

SIDDHA CENTRAL RESEARCH INSTITUTE

(Central Council for Research in Siddha, Chennai, Ministry of AYUSH, Government of India)
Anna Govt. Hospital Campus, Arumbakkam, Chennai – 600106, E-mail: crisiddha@gmail.com
Phone: 044-26214925, 26214809, Web: <http://crisiddha.tn.nic.in>

VACANCY NOTIFICATION

Applications are invited for the post of Program Assistant-1No., under the project of Central Sector Scheme of Pharmacovigilance of ASU&H Drugs at Peripheral Pharmacovigilance Centre, SCRUC, New Delhi as mentioned below from the eligible candidates in the prescribed proforma appended.

Last date of submission of application: 10.10.2021 (5.00 P.M.)

1. Name of the Post : Program Assistant
2. Name of the Project : Project of Central Sector Scheme of Pharmacovigilance of ASU&H Drugs
3. Place of posting : Peripheral Pharmacovigilance Centre, SCRUC, New Delhi
4. Mode of receipt of Application : Through email (Application form along with all supporting documents in JPEG/PDF format)
5. E-mail Id : crisiddha@gmail.com

Program Assistant

Name of the project: project of Central Sector Scheme of Pharmacovigilance of ASU&H Drugs

Name of the post : Program Assistant

Number of post : One

Period of engagement: Initially for a period of six months; extendable based on performance and coterminous with the project.

Monthly emoluments: Rs. 25,000 (Consolidated)

Qualifications and experience:

Essential: 1. BSMS/MD (Siddha) in Siddha system of medicine from a CCIM recognized Institution.

2. Enrolment in the Central/ State Register of Indian Medicine /Siddha as the case may be.

Desirable: 1. Knowledge in Computer (MS Office)

2. Working knowledge of Hindi

Age Limit: Not exceeding 40 years (relaxable upto five years in case of candidates belonging to SC/ST, PwBD candidates, women candidates and three years in the case of OBC).

- Nature of duties:**
1. To coordinate and liaise with officers of Intermediary Pharmacovigilance coordination Centre.
 2. To update and provide regular status reports of the program as required
 3. To assist in organizing the training program and developing IEC materials under the scheme
 4. Other related activities assigned time to time.

General Terms and Conditions:

The above position is purely on temporary basis and co-terminus with the project. There is no provision for re-employment after termination of project. The selected candidate will not have any right for claiming pay scale or absorption against any regular post being vacant on a later date at this institute/council.

3. No TA/DA will be paid for attending the interview.

Candidates attending the interview should bring the original educational qualification, experience certificates and publications etc. at the time of interview. Candidates already working should produce “No Objection Certificate” in case he/she is employed elsewhere.